




කම්කරු හා විදේශ රැකියා අමාත්‍යාංශය
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
Ministry of Labour and Foreign Employment



හයවන මහල, "මෙහෙවර පියස", නාරාහේන්පිට, කොළඹ 05, ශ්‍රී ලංකාව.
6 ஆவது தளம், "மேஹேவர பியேச", நாரஹேன்பிட்டி, கொழும்பு 05, இலங்கை.
6th Floor, "Mehewara Piyesa", Narahenpita, Colombo 05, Sri Lanka.

මගේ අංකය }
எனது இல }
My No. }

MFE/DEV/HOB/03/vol ii

ඔබේ අංකය }
உமது இல }
Your No. }

දිනය }
திகதி }
Date }

2022.09.16

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் : 02/2022 (ii)

வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு முழு அளவிலான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி உரிமங்களை வழங்குவதற்கான திட்டம்

வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முழு அளவிலான மின்சார மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகள் / அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட 2022.08.31 ஆம் திகதியிடப்பட்ட 02/2022 ஆம் இலக்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் சுற்றறிக்கையின் 2022.09.09 ஆம் திகதியிடப்பட்ட 02/2022 (i) ஆம் இலக்க திருத்தத்திற்கு மேலதிகமாக இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது.

பிரிவு 4- நிபந்தனைகள்

(1) 4.3 ஆம் உட்பிரிவின் முடிவில் பின்வரும் சொற்றொடர் சேர்க்கப்படுகின்றது.

"உற்பத்தியாளரின் இலங்கையில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற முகவர் ஒருவருக்கு/ அதிகாரமளிக்கப்பட்ட விநியோகஸ்தருக்கு 3 பதிய முழு அளவிலான மின்சார வாகனங்களை 3 வெவ்வேறு மாதிரிகளில் மேலே சொல்லப்பட்டுள்ள முகவரின் / அதிகாரமளிக்கப்பட்ட விநியோகஸ்தரின் பெயரில் பதிவு செய்து இறக்குமதி செய்வதற்கு இத்தால் அனுமதி வழங்கப்படுவதுடன், அத்தகைய வாகனத்தை 5 வருடங்களுக்கு பிறிதொரு தரப்பிற்கு மாற்ற முடியாது".

(2) 4.4 ஆம் உட்பிரிவில் தற்போது காணப்படுகின்ற HS குறியீடுகளுக்குப் பதிலாக பின்வருகின்ற HS குறியீடுகள் உள்ளடக்கப்படுகின்றன.

பணம் அனுப்பும் பெறுமதி அமெரிக்க டொலர்	வாகனத்தின் வகை	வாகனத்தின் உரித்து மற்றும் CIF பெறுமதியுடன் தொடர்புடைய பணம் அனுப்பும் காலம்
3,000 அல்லது அதற்குமேல்	மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்கள் 8711.60.10	2022 மே 01 முதல் 2023 ஏப்ரல் 30 வரை அல்லது அந்தத் திகதிக்கு முன்னர் வாகன அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் திகதி வரைக்கும் அனுப்பப்பட்ட வெளிநாட்டுச் செலாவணித் தொகையில் 50% இற்கும் குறைவான அல்லது சமமான CIF பெறுமதியுடைய வாகனமொன்று.
20,000 அல்லது அதற்குமேல்	நான்கு சக்கரங்களுடன் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் 8702.40.19, 8702.40.39, 8702.40.59, 8703.80.31, 8703.80.32, 8703.80.33, 8703.80.34, 8704.90.31, 8704.90.32, 8704.90.33, 8704.90.34	2022 மே 01 முதல் 2022 டிசம்பர் 31 வரை அல்லது அந்த திகதிக்கு முன்னர் வாகன அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் திகதி வரைக்கும் அனுப்பப்பட்ட வெளிநாட்டு செலாவணித் தொகையில் 50% இற்கும் குறைவான அல்லது சமமான CIF பெறுமதியுடைய வாகனமொன்று.

ஓப்பம்/ஆர்.பி.ஏ.விமலவீர்
செயலாளர்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு